

தொழிற் முன்னேற்ற பாதை

கம்மியர் கருவிகள் - இரசாயன சாதனம்



ஐடிஜீ-யில் பயிற்றுவிக்கப்படும் திறன்கள்:

- இரசாயன தொழிற்சாலையில் பாதுகாப்பு விழிப்புணர்வு, தொழிலாளர் தற்பாதுகாப்பு சாதனங்கள், தீயணைப்பு சாதனங்கள்
- அடிப்படை பொருத்துனர், கேஸ்/ஆர்க் வெல்டிங், டியூப் ஃபிளார் மற்றும் ஃபிட்டிங் பயிற்சிகள்
- எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக் பாகங்கள் மற்றும் அளக்கும் கருவிகளை அடையாளம் காணுதல், சோதித்தல், பழுது நீக்குதல், அளவு திருத்தம் செய்தல்.
- அடிப்படை கணினி மென்பொருள் அறிவு
- பிரைர், டெம்பரேசர், ஃப்ளோ, லெவல் அளக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் கருவிகள் கோளாறு திருத்தம், சோதித்தல், பழுது நீக்குதல், அளவு திருத்தம் செய்தல். நுமாட்டிக் /எலக்ட்ரானிக் கன்வர்ட்டர், பாதுகாப்பு வால்வு.
- பிளஸி, டிசிளஸ், ஸ்கேடா பற்றிய அடிப்படை அறிவு
- ஹீட் எக்சேஞ்சர், சில்லர், ஸ்டீம் ட்ராப், டிஸ்டிலேஷன் காலம், எவாப்ரேட்டர் -களை இயக்குதல் மற்றும் பராமரித்தல்

ஐடிஜீ முடித்தபின் என்னவாகலாம்:

ஆரம்ப நிலை

தொழிற் பழகுநர், செமில்கில்டு டெக்னீவியன்,

இடை நிலை

ஸ்கில்டு டெக்னீவியன், சீனியர் டெக்னீவியன், சூப்பர்வைசர்


முத்த நிலை

விப்ட் இன்சார்ஜ், மேனேஜர்.



தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்கள்:

- இரசாயன தொழிற்சாலையில் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு தற்பாதுகாப்பு சாதனம் மற்றும் தீயணைப்பு சாதனம் பற்றிய அறிவு கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்கல், கம்ப்யூட்டர் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் பற்றிய அடிப்படை அறிவு. தொழிற்சாலைகளில் நுமாட்டிக், ஹைட்ராலிக், எலக்ட்ரானிக் அளக்கும் கருவிகள், பதிவு செய்யும் கருவிகள் மற்றும் அளவு திருத்தம் கருவிகளை, சோதித்தல், பழுது நீக்குதல், அளவு திருத்தம் செய்தல் போன்ற திறன்கள்.



ஐடிஜீ முடித்தபின் வேலைவாய்ப்புகள்:

- கெமிக்கல், பெட் ரோ கெமிக்கல், பார்மசூட்டிகள், சீமெண்ட் மற்றும் சர்க்கரை ஆலைகள் போன்ற நிறுவனங்கள்.
- இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், எச். பி. சி. எல், பி. பி. சி. எல் மற்றும் அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள்.
- இந்திய ஆயுத தொழிற்சாலை, அரவங்காடு, நீலகிரி.
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் யு. ஏ. ஓ. கத்தார் போன்ற வெளிநாடுகளில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள்

ஐடிஜீ முடித்த பின் என்ன படிக்கலாம்:

- தொழிற்சாலைகளில் தொழிற் பழகுநர் -ஆக சேரலாம்
- பட்டய படிப்பில் சேரலாம்
- என். ஜி. ஓ. எஸ் - திட்டத்தின் மூலம் +2 தேர்வு எழுதலாம், +2 தேர்ச்சி பெற்ற பிறகு பொது மற்றும் டெக்னிக்கல் மேற்படிப்பை தொடரலாம்.